

ஓம்
ஸ்ரீகுருப்யோ நம:



॥ काशी पञ्चकम् ॥ காசி பஞ்சகம்



1. मनोनिवृत्तिः परमोपशान्तिः
सा तीर्थवर्या मणिकर्णिका च।
ज्ञानप्रवाहा विमलादिगङ्गा
सा काशिकाऽहं निजबोधरूपा॥

மனோநிவ்ருத்தி: பரமோபசாந்தி:
ஸா தீர்தவர்யா மணிகர்ணிகா ச।
ஞானப்ரவாஹா விமலாதிகங்கா
ஸா காசிகா஽ஹம் நிஜபோதருபா ॥

தீர்த்தங்களில் மேலான மணிகர்ணிகா (என்று அழைக்கப்படுகின்ற படித்துறையானது) விலகிய மனமும் முழுமையான அமைதியை அடைந்த மனமும் ஆகும். தூய்மையான கங்கையே ஞானமாகும். அறிவு சொருபமான ஆத்மாவாகிய நான்தான் அந்த காசி க்ஷேத்ரம்.



2. यस्यामिदं कल्पितमिन्द्रजालं
चराचरं भाति मनोविलासम्।
सच्चित्सुखैका परमात्मरूपा
सा काशिकाऽहं निजबोधरूपा॥

யஸ்யாமிதம் கல்பிதமிந்த்ரஜாலம்
சராசரம் பாதி மனோவிலாஸம்।
ஸச்சித்ஸுகைகா பரமாத்மரூபா
ஸா காசிகா஽ஹம் நிஜபோதரூபா॥

எந்த (பரம்பொருளிடத்தில்) மனதின் தோற்றமும்
இந்திரஜாலம்போல் கற்பிக்கப்பட்ட அசைகின்றதும்
அசையாததுமான உலகம் தோன்றுகிறதோ அந்த ஸத்
சித் ஆனந்தமாகவும் பரமாத்ம சொரூபமாகவும் உள்ள
அறிவு சொரூபமான ஆத்மாவாகிய நான்தான் அந்த
காசிகேஷத்ரம்.

3. कोशेषु पञ्चस्वधिराजमाना
बुद्धिर्भवानी प्रतिदेहगेहम्।
साक्षी शिवः सर्वगतोऽन्तरात्मा
सा काशिकाऽहं निजबोधरूपा॥

கோசேஷு பஞ்சஸ்வதிராஜமாநா
புத்திர்பவானீ ப்ரதிதேஹகேஹம்।
ஸாக்ஷீசிவ: ஸர்வகதோ஽ந்தராத்மா
ஸா காசிகா஽ஹம் நிஜபோதரூபா॥




ஐந்து கோசங்களில் விளங்குகின்ற புத்தியாகிய பவானீ தேவி ஒவ்வொரு உடலையும் தனது இருப்பிடமாகக் கொண்டுள்ளாள். எங்கும் வியாபித்து உள்ளே விளங்கும் ஸாக்ஷியான ஆத்மாவே சிவன். அறிவு சொரூபமான ஆத்மாவாகிய நான்தான் அந்த காசி கேஷத்ரம்.

4. काश्यां हि काशते काशी
काशी सर्वप्रकाशिका ।
सा काशी विदिता येन
तेन प्राप्ता हि काशिका ॥

காச்யாம் ஹி காசதே காசீ
காசீ ஸர்வப்ரகாசிகா।
ஸா காசீ விதிதா யேன
தேன ப்ராப்தா ஹி காசிகா॥

உடலாகிய காசியில் ஆத்மாவான காசி பிரகாசிக்கிறது. ஆத்மாவான காசி அனைத்தையும் பிரகாசிக்கிறது. அந்த ஆத்மாவான காசி யாரால் அறியப்படுகிறதோ அவரால் பரமாத்மாவான காசி அடையப்படுகிறது.





5. काशीक्षेत्रं शरीरं त्रिभुवनजननी व्यापिनी ज्ञानगङ्गा
 भक्तिःश्रद्धा गयेयं निजगुरुचरणध्यानयोगः प्रयागः।
 विश्वेशोऽयं तुरीयं सकलजनमनः साक्षिभूतोऽन्तरात्मा।
 देहे सर्वं मदीये यदि वसति पुनस्तीर्थमन्यत् किमस्ति॥

காசீக்ஷேத்ரம் சரீரம் த்ரிபுவனஜனநீ வ்யாபிநீ ஞானகங்கா
 பக்தி: ச்ரத்தா கயேயம் நிஜகுருசரணத்யானயோக: ப்ரயாக:।
 விச்வேசோ஽யம் துரீயம் ஸகலஜனமன: ஸாக்ஷிபூதோ஽ந்தராத்மா
 தேஹே ஸர்வம் மதீயே யதி வஸதி புநஸ்தீர்தமன்யத் கிமஸ்தி॥

உடலே காசீக்ஷேத்ரம். எங்கும் பரவியுள்ள மூவுலகத்திற்கும் தாயாக விளங்கும் கங்கையே ஞானம். பக்தியும் சிரத்தையும் கயா என்ற க்ஷேத்ரம். தனது குருவின் பாதங்களை தியானம் செய்யும் யோக பயிற்சியே ப்ரயாகம் என்ற க்ஷேத்ரம். துரீய தத்துவமாகவும் எல்லா ஜனங்களுடைய மனதில் ஸாக்ஷியாகவும் நம் உள்ளே விளங்குகிற ஆத்மாவே சிவன். இவ்விதம் என்னுடைய உடலில் அனைத்தும் குடிகொண்டு இருக்கும்பொழுது (நான் தேடி செல்லவேண்டிய) வேறு தீர்த்தம் என்ன இருக்கிறது.

